

UG-C-2231

**BCO-11X/
BBCA-11X**

**U.G. DEGREE EXAMINATION —
DECEMBER 2023**

Commerce/Computer Application

First Year

BUSINESS ORGANIZATION

Time : 3 hours

Maximum marks : 70

SECTION A — (3 × 3 = 9 marks)

**Answer any THREE questions out of Five questions in
100 words.**

All questions carry equal marks.

1. Write the Concept of Business.
வணிகத்தின் கருத்து பற்றி எழுதுக.
2. What is Public Companies?
பொது கம்பெனி என்றால் என்ன?
3. What is Underwriting of Shares?
ஒப்புறுதி பங்குகள் என்றால் என்ன?

4. Write about Bonus Shares.

போனஸ் பங்குகள் பற்றி எழுதுக.

5. What is Scale of Operation?

செயல்பாட்டின் அளவு என்றால் என்ன?

SECTION B — (3 × 7 = 21 marks)

Answer any THREE questions out of Five questions in
200 words.

All questions carry equal marks.

6. Describes the importance of Branches of Business.

வணிக கிளைகளின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

7. Discuss the features of Articles of Association.

சங்க கட்டுரைகளின் அம்சங்கள் பற்றி விவாதி.

8. What are the merits of Debentures?

கடனீட்டு பத்திரத்தின் நன்மைகள் யாவை?

9. Explain the Powers of Directors.

இயக்குநர்களின் அதிகாரம் பற்றி விவரி.

10. Write the elements of Business Combinations.

வணிக சேர்க்கையின் கூறுகள் பற்றி எழுதுக.

SECTION C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions out of Seven questions in
500 words.

All questions carry equal marks.

11. Explain the functions of Sole proprietary Concerns.

தனியுரிமை பணிகளை விவரி.

12. Difference between Company and Partnership firms.

கம்பெனிக்கும் மற்றும் கூட்டாண்மை நிறுவனத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

13. Explain the implications of Misstatement in Prospectus.

ப்ராஸ்பெக்டஸில் தவறான அறிக்கையின் தாக்கங்கள் பற்றி விவரி.

14. Explain the Resolutions in shareholders meetings.

பங்குதாரர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் பற்றி விவரி.

15. Write the types of Business Combination.

வணிக சேர்க்கையின் வகைகளை எழுதுக.

16. Explain the legal aspects of finance.

நிதியின் சட்ட அம்சங்கள் விவரி.

17. Explain the privileges of a private company over a public company.

ஒரு பொது நிறுவனத்தை விட ஒரு தனியார் நிறுவனத்தின் சலுகைகள் விவரி.

UG-C-2232

**BCO-12X
BBCA-12X**

**U.G. DEGREE EXAMINATION –
DECEMBER 2023.**

Commerce / Computer Application

First Year

FINANCIAL ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 70

SECTION A — (3 × 3 = 9 marks)

**Answer any THREE questions out of Five questions
in 100 words.**

All questions carry equal marks

1. What is the accounting process?
கணக்கியல் செயல்முறை என்ன?
2. What is a non-trading organisation?
வர்த்தக நோக்கம் அல்லாத நிறுவனம் என்றால் என்ன?
3. What is the conversion method?
மாற்றும் முறை என்றால் என்ன?
4. Give a note on consignment stock.
சரக்கு (நகரும்) பற்றிய குறிப்பு தருக.
5. How do you maintain a branch account?
கிளைக் கணக்கை நீர் எவ்வாறு பராமரிப்பாய்?

SECTION B — (3 × 7 = 21 marks)

Answer any THREE questions out of Five questions
in 200 words

All questions carry equal marks.

6. Give a note on Objective evidence concept.

ஆதாரம் சார்ந்த நோக்கம் பற்றி குறிப்பு தருக.

7. Calculate subscription income for the year 2008
from the following details:

Subscription received during 2008 was Rs.24,000.
It includes subscription for 2007 Rs.2,000 and
2009 Rs.4,000.

Subscription to be received for 2008 but unpaid
was Rs. 10,000

Subscription received in advance in 2007 for 2008
was Rs.6,000.

2008 ஆம் ஆண்டிற்கான சந்தா வருமானத்தை
பின்வரும் விவரங்களிலிருந்து கணக்கிடவும் :

2008 இல் பெறப்பட்ட சந்தா ரூ.24,000. இதில் 2007
ரூ.2,000 மற்றும் 2009 ரூ.4,000 க்கா சந்தா அடங்கும்.

2008 ஆம் ஆண்டுக்கான சந்தா பெறப்பட்டது ஆனால்
செலுத்தப்படாமல் இருந்தது ரூ.10,000.

2008 ஆம் ஆண்டிற்கான முன்பணமாக 2007 இல்
பெறப்பட்ட சந்தா ரூ.6,000 ஆகும்.

8. Calculate the missing information from the following

Profit made during the year Rs.4,800

Capital at the end

Additional capital introduced during the year
Rs.4,000

Drawings Rs.2,400

Capital in the beginning Rs.9,600.

பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கணக்கிடவும்.

ஆண்டு இலாபம் ரூ.4,800

இறுதி முதல்

கூடுதல் முதல் ரூ.4,000

எடுப்புகள் ரூ.2,400

தொடக்க முதல் ரூ.9,600

9. State the methods for calculating interest in Account current.

நடப்புக் கணக்கு வட்டியை கணக்கிடுவதற்கான முறைகளைக் குறிப்பிடுக.

10. The Bright Ltd. opened a branch on 1-1-96 at Calcutta. The following information is supplied to you. Prepare Branch A/c.

	Rs.
Goods sent to branch	50,000
Sales: cash Rs.20,000 and Credit Rs.36,000	56,000

	Rs.
Cash received from debtors	32,000
Discount allowed to them	600
Cash sent to branch for expenses	7,000
Stock on 31-12-96	8,000
Debtors on 31-12-96	3,400

பிரைட் லிமிடெட் 1.1.96 அன்று கல்கத்தாவில் ஒரு கிளையைத் திறந்தது. பின்வரும் தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. கிளைக் கணக்கைத் தயார் செய்க.

ரூ.

கிளைக்கு அனுப்பப்பட்ட சரக்குகளின் மதிப்பு	50,000
விற்பனை. (ரொக்கம் ரூ.20,000 மற்றும் கடன் ரூ.36,000)	56,000
கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம்	32,000
தள்ளுபடி வழங்கப்பட்டது	600
செலவுகளுக்காக கிளைக்கு ரொக்கம் அனுப்பப்பட்டது	7,000
31.12.96 அன்று சரக்கிருப்பு	8,000
31.12.96 அன்று கடனாளிகள்	3,400

SECTION C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions out of Seven questions in
500 words.

All questions carry equal marks.

11. Identify the errors in the following Trial Balance
and prepare a correct Trial Balance.

Debit Balances	Amount	Credit Balances	Amount
Opening stock	10,000	HDFC Loan	15,000
Purchases	49,000	Sundry Debtors	42,000
Wages	15,000	Capital	50,000
Rent, Rates and Taxes	1,000	Provision for Bad debts	2,800
Salaries	8,000	Sales Returns	2,000
General Expenses	900	Discount allowed	500
Plant and Machinery	15,000		
Sundry Creditors	20,000		
Furniture and Fitting	8,000		
Cash	5,000		
Sales	1,28,600		
Land and Buildings	60,000		
	<u>3,20,500</u>		<u>1,12,300</u>

பின்வரும் இருப்பாய்வில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரியான இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

பற்று	ரூ. வரவு	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	10,000	HDFC கடன் 15,000
கொள்முதல்கள்	49,000	பற்பல கடனாளிகள் 42,000
கூலி	15,000	முதல் 50,000
வாடகை மற்றும் வரிகள்	1,000	வாராக் கடன் ஒதுக்குக 2,800
சம்பளம்	8,000	விற்பனை திருப்பம் 2,000
பொதுவான செலவுகள்	900	தள்ளுபடி 500
ஆலை மற்றும் இயந்திரம்	15,000	
பற்பல கடனீந்தோர்	20,000	
அறைக்கலன்கள்	8,000	
ரொக்கம்	5,000	
விற்பனை நிலம் மற்றும் கட்டிடம்	1,28,600	
	60,000	
	<u>3,20,500</u>	<u>1,12,300</u>

12. Distinguish between Receipts and Payments account and Income and Expenditure account.

பெறுதல்கள்கள் மற்றும் செலுத்துதல்கள் கணக்கு மற்றும் வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஆகியவற்றை வேறுபடுத்துங்கள்.

13. A merchant has commenced business with a capital of Rs.10,200 on 1.1.2009. On 1.5.2009, he invested an additional capital of Rs.4,250. He withdrew Rs.1,700 for his personal purpose. The assets and liabilities on 31.2.2009 are:

	Rs.
Creditors	4,250
Furniture	1,700
Stock	13,600
Debtors	3,400
Cash in hand	2,550

Prepare a statement showing profit or loss for the year 2009.

ஒரு வணிகர் 1.1.2009 அன்று ரூ.10,200 முதலுடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளார். 1.5.2009 அன்று கூடுதல் முதலாக ரூ.4,250 முதலீடு செய்தார். அவர் தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக ரூ.1,700 ரொக்கம் எடுத்தார். 31.2.2009 அன்று சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு.

	ரூ.
கடன்நீத்தோர்	4,250
அறைகலன்	1,700
சரக்கு	13,600
கடனாளிகள்	3,400
ரொக்க கையிருப்பு	2,550

2009 ஆம் ஆண்டிற்கான இலாபம் அல்லது நட்டத்தை காட்டும் நிலை அறிக்கையைத் தயாரிக்கவும்.

14. Mr. Yadhav has four different bills with Mr. Narayan on different dates. He wishes to settle in a single payment, in lieu of the four bills. Compute Average Due Date for him.

Date of bill	Amount (Rs.)
30.04.2009	2,500
01.08.2009	5,000
31.10.2009	10,000
01.12.2009	2,500

திரு. யாதவ் வெவ்வேறு தேதிகளில் திரு. நாராயணனிடம் நான்கு வெவ்வேறு பில்களை வைத்துள்ளார். நான்கு பில்களுக்குப் பதிலாக ஒரே நேரத்தில் செட்டில் செய்ய விரும்புகிறார். அவருக்கான சராசரி தேதியைக் கணக்கிடுங்கள்.

பில் தேதி	தொகை (ரூ.)
30.04.2009	2,500
01.08.2009	5,000
31.10.2009	10,000
01.12.2009	2,500

15. The directors of departmental stores Ltd. wish to ascertain approximately the net profit of X, Y and Z departments separately for the quarter ended 31-03-2001. It is found impracticable actually to take stock on that date but an adequate system of departmental accounts is in the use and the normal rates of gross profit for the departments concerned are 40%, 30% and 20% on turnover respectively. Indirect expenses are charged in proportion to departmental turnover.

Particulars	X Rs.	Y Rs.	Z Rs.
Stock as on 1-1-2001	30,000	35,000	15,000
Purchase to March 31 st 2001	35,000	37,500	23,500
Sales to March 31 st 2001	60,000	50,000	30,000
Direct expenses	10,100	7,250	3,550

The indirect expenses for the period (including those relating to other departments) were Rs.21,000 on total sales of Rs.4,20,000. Prepare accounts showing gross profit, net profit after making provision for stock at 10% in respect of each department.

துறைசார் நிறுவன இயக்குநர்கள், 31.03.2001 உடன் முடிவடைந்த காலாண்டில் X, Y and Z துறைகளின் தோராயமான நிகர, லாபத்தை தனித்தனியாகக் கண்டறிய விரும்புகிறார்கள். அந்தத் தேதியில் சரக்குகளை எடுத்துக்கொள்வது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகக் காணப்பட்டது, ஆனால் துறைசார் கணக்குகளின் போதுமான அமைப்பு பயன்பாட்டில் உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மொத்த, லாபத்தின் சாதாரண விகிதங்கள் முறையே 40%, 30% மற்றும் 20% விற்பனை ஆகும், துறைசார் விற்பனை விகிதத்தில் மறைமுக செலவுகள் வசூலிக்கப்படுகின்றன.

விவரங்கள்	X ரூ.	Y ரூ.	Z ரூ.
1.1.2001 அன்று சரக்கு	30,000	35,000	15,000
மார்ச் 31, 2001 அன்று கொள்முதல்	35,000	37,500	23,500
மார்ச் 31, 2001 அன்று விற்பனை	60,000	50,000	30,000
நேரடி செலவுகள்	10,100	7,250	3,550

மொத்த விற்பனையான ரூ.4,20,000 மீது அந்தக் காலத்திற்கான மறைமுக செலவுகள் (பிற துறைகள் தொடர்பானவை உட்பட) ரூ.21,000 ஆகும். ஒவ்வொரு துறையையும் பொறுத்தமட்டில் 10% சரக்குக்கு ஒதுக்கீடு செய்த பிறகு மொத்த, லாபம், நிகர, லாபம் ஆகியவற்றைக் காட்டும் கணக்குகளைத் தயார் செய்க.

16. The under mentioned are the balances of Mr. Raguram, prepare a Trading, Profit and Loss Account and a Balance Sheet as on 31.12.2009.

Particulars	Amount	Particulars	Amount
Machinery	18,000	Stock (1.1.09)	69,000
Furniture	6,000	Capital	1,27,860
Cash in hand	34,800	Sundry Creditors	25,200
Sundry Expenses	3,000	Sales	3,60,000
Repairs	1,260	Salaries	24,000
Mortgage Loan (Cr.)	36,600	Trade Expenses	6,000
Purchases	1,92,000	Carriage	3,300
Discount (Dr.)	15,600	Rent and Rates	6,000
Wages	78,000	Building	48,000
Insurance	1,800	Sundry Debtors	39,000
Commission	3,900		

Adjustments:

- (a) Stock on 31.12.09 Rs.72,900.
- (b) Depreciation on Machinery @ 5%, Furniture @ 7.5% and Building 2.5% pa.
- (c) Bad debts written off Rs. 1,800.
- (d) Liability for insurance Rs.240.
- (e) Provide discount on Debtors and Creditors at 2.5%
- (f) Make a provision for rent and rates unexpired Rs.360.

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை திரு. ரகுராமின் நிலுவைகள், 31.12.2009 அன்று வியாபார, இலாபம் மற்றும் நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்க.

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
இயந்திரம்	18,000	சரக்கு (1.1.09)	69,000
அறைகலன்	6,000	முதல்	1,27,860
ரொக்கம்		பற்பல	
கையிருப்பு	34,800	கடனீந்தோர்	25,200
இதர/பற்பல		விற்பனை	3,60,000
செலவுகள்	3,000		
பழுது பார்ப்பு		சம்பளம்	24,000
செலவுகள்	1,260		
அடமானக் கடன்		வியாபார	
(வரவு)	36,600	செலவுகள்	6,000
கொள்முதல்கள்	1,92,000	தூக்கு கூலி	3,300

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
தள்ளுபடி (பற்று)	15,600	வாடகை மற்றும் வரிகள்	6,000
கூலி	78,000	கட்டிடம்	48,000
காப்பீடு	1,800	பற்பல கடனாளிகள்	39,000
தரகு	3,900		

சரிகட்டுதல்க:

(அ) 31.12.09 அன்று சரக்கு ரூ.72,900.

(ஆ) இயந்திரங்களின் தேய்மானம் @ 5%, அறைகலன் @ 7.5% மற்றும் கட்டிடம் 2.5%

(இ) வாராக் கடன்கள் ரூ.1,800 நீக்குக.

(ஈ) காப்பீட்டுக்கான பொறுப்புகள் ரூ.240.

(உ) கடனாளிகள் மற்றும் கடனாளிகளுக்கு 2.5% தள்ளுபடி வழங்கவும்.

(ஊ) வாடகை மற்றும் வரிகள் காலாவதியாகாத வகையில் ரூ.360 க்கு ஏற்பாடு செய்க.

17. Explain the steps involved in calculation of fire insurance claims.

தீ காப்பீடு கோரிக்கைகளை கணக்கிடுவதில் உள்ள படிகளை விளக்குக.

UG-C-2233

**BCO-13X/
BAF-13X**

**U.G. DEGREE EXAMINATION -
DECEMBER, 2023**

Commerce/Accounting and Finance

First Year

BUSINESS ECONOMICS

Time : 3 hours

Maximum marks : 70

SECTION A — (3 × 3 = 9 marks)

Answer any THREE questions

1. State the Adam Smith's definition of Economics.
பொருளாதாரத்தின் ஆடம் ஸ்மித்தின் வரையறையை கூறுங்கள்.
2. Explain the term Utility.
பயன்பாடு என்ற வார்த்தையை விளக்கு?
3. What is Cross Elasticity of demand?
தேவையின் குறுக்கு நெகிழ்ச்சி என்றால் என்ன?
4. What is an Indifference curve?
சமநோக்கு வளைவு என்றால் என்ன?
5. What are the factors of Production?
உற்பத்தி காரணிகள் என்றால் என்ன?

SECTION B — (3 × 7 = 21 marks)

Answer any THREE questions

6. Bring out the scope of Economic.
பொருளாதாரத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துங்கள்.
7. Differentiate between Cardinal and Ordinal Method of utility analysis.
பயன்பாட்டு பகுப்பாய்வின் கார்டினல் மற்றும் ஆர்டினல் முறையை வேறுபடுத்துங்கள்.
8. What are the factors influencing elasticity of demand?
தேவையின் நெகிழ்ச்சியை பாதிக்கும் காரணிகள் என்ன?
9. Explain the importance and significance of the concept consumer surplus.
நுகர்வோர் உபரி என்ற கருத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குக.
10. Write short notes on
 - (a) Perfect competition
 - (b) Pure competitionசிறு குறிப்பு எழுது.
(அ) சரியான போட்டி
(ஆ) தூய போட்டி.

SECTION C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions

11. Describe the role of Advertising in Business.

வணிகத்தில் விளம்பரத்தின் பங்கை விவரி.

12. Illustrate how is Price discrimination done by a Monopolist?

ஏகபோகவாதியால் விலை பாகுபாடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை விளக்கவும்?

13. Explain the different methods of Computing National Income.

தேசிய வருமானத்தை கணக்கிட பல்வேறு முறைகள் விவரி.

14. Analyse the different Pricing Methods in public utilities.

பொது பயன்பாடுகளின் வெவ்வேறு விலை முறைகளை பகுப்பாய்வு செய்யவும்.

15. Describe Price-output determination under Duopoly.

இருமடங்கின் கீழ் விலை வெளியீட்டு தீர்மானத்தை விவரி.

16. Analyse the features of Monopolistic competition.

ஏகபோகப் போட்டியின் அம்சங்களை பகுப்பாய்வு செய்.

17. Explain the factors determine the size of the market.

சந்தையின் அளவை தீர்மானிக்கும் காரணிகளை விவரி.
